

காசோலையை வதுலித்துக் கொடுப்பதற்கான கொள்கை

1. அறிமுகம்

பணப்பட்டுவாடா மற்றும் தீர்வக அமைப்பில் ஏற்பட்டுள்ள தொழிற்நுட்ப வளர்ச்சியையும், அநேக வங்கிகள் மேற்கொண்டிருக்கிற, இயக்கம் சார்ந்த அமைப்புகள் மற்றும் நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள அளவு ரீதியிலான மாற்றங்களையும் மனதில் கொண்டு, நவம்பர் 1, 2004 அன்றையத் தேதியிலிருந்து, (i) உள்நூர் / வெளியூர் காசோலைகளை உடனடியாக வரவு வைத்தல், (ii) உள்நூர் / வெளியூர் ஆவணங்களை வதுல் செய்வதற்கான கால அவகாசம் மற்றும் (iii) தாமத வதுலிப்பிற்கு வட்டி கொடுத்தல் ஆகியவை குறித்து வர்த்தக வங்கிகளுக்கு தான் முன்னமே கொடுத்திருந்த அறிவுறுத்தல்களை இந்திய ரிசர்வ் வங்கி விலக்கிக் கொண்டுள்ளது. இத்தகைய கட்டாய வழிகாட்டுதல்களை விலக்கிக் கொள்வது என்பது காசோலைகள் மற்றும் மற்ற ஆவணங்களை வதுலித்துக் கொண்டுப்பதில் உள்ள திறம்பாடுகளை மேம்படுத்துவதில், போட்டி ரீதியான சந்தை சக்திகள் பங்கு வகுப்பதை இயலச் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வங்கியின் இந்த வதுலித்துத் தரும் கொள்கை, எமது வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சிறப்பான சேவையை வழங்கி, செயல்திறன்னுக்கான உயர்ந்த தரநிலைகளை அமைப்பதற்கான எமது நடப்பில் உள்ள முயற்சிகளின் ஓர் பிரதிபலிப்பேயாகும். இக்கொள்கை, வாடிக்கையாளர்களை நடத்துவதில் ஒளிவுமறைவில்லாத தன்மை மற்றும் நியாயம் ஆகியவற்றின் கொள்கைகளின் அடிப்படையிலானது. தனது வாடிக்கையாளர்களுக்கு விரைவாக வதுலித்துத் தரும் சேவைகளை வழங்குவதற்கு, தொழிற்நுட்ப உபயோகத்தை அதிகரித்துக் கொள்ள வங்கி தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.

இக்கொள்கை ஆவணத்தில் பின்வரும் கோணங்கள் அடங்குகிறது:

- இந்தியாவிற்குள்ளும், வெளிநாடுகளிலும் உள்ள மையங்களில், உள்நூர் அளவில் பணமாக்கிக் கொள்ளக் கூடிய காசோலைகள் மற்றும் மற்ற ஆவணங்களை வதுலித்துக் கொடுத்தல்.
- ஆவணங்களை வதுலித்துக் கொடுப்பதற்கான நேர விதிகள் தொடர்பான எமது அர்ப்பணிப்பு.
- வெளியூர் ஆவணங்கள் மீதான செயல் ஆணைகளைக் காசாக்குவதற்கான நேர விதிகளை வங்கி சந்திக்கத் தவறுகிற நிலைகளில் வட்டி கொடுப்பது குறித்த கொள்கை.
- வதுலிக்கும் ஆவணங்கள் வரும் வழியில் தொலைந்து போவதை சமாளிப்பதற்கான எமது கொள்கை.

2. வதுலித்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள்:

2.1. உள்நூர் காசோலைகள்

உள்நூர் அளவில் பணம் கொடுக்கக் கூடிய, அனைத்துக் காசோலைகளும், மற்ற பணப்பரிமாற்ற பத்திரங்களும், அம்மையத்தில் நிலவுகிற தீர்வக அமைப்பு வாயிலாக அளிக்கப்படும். கிளை கவுண்டர்களில் மற்றும் கிளை வளாகங்களுக்குள் உள்ள வதுலிப்புப் பெட்டிகளில் டெப்பாசிட் செய்யப்பட்ட காலசோலைகள், வங்கியின் வேலை நேரம் ஆரம்பிப்பதற்கு முன் ஒரு மணி நேரம் வரை சமர்ப்பிக்கப்படுகிற பட்சத்தில், அதே நாளில் தீர்விற்காக சமர்ப்பிக்கப்படும். அந்த நேர வரம்பிற்குப் பிறகு டெப்பாசிட் செய்யப்படுகிற காசோலைகளும், வெளியிட ஏடும் உட்பட கிளை வளாகங்களுக்கு வெளியேயுள்ள வதுலிப்புப் பெட்டிகளில் உள்ள காசோலைகளும், அடுத்த தீர்வக சுழற்சியில் சமர்ப்பிக்கப்படும். ஆயினும், ஒவ்வொரு இடங்களிலும் உள்ள தீர்வக நேரங்களைப் பொருத்து, அந்தந்த கிளைகளில், குறிப்பிட்ட நேர வரம்புகள் பார்வைக்கு வைக்கப்படும். ஒரு கொள்கையாக, வணிகத் தீர்வு நடைபெறும் நாள் அன்றே, வாடிக்கையாளரின் கணக்கிற்கு வங்கி வரவு கொடுக்கும். அப்படி வரவு வைத்த தொகைகளை எடுப்பது, வணிகத் தீர்வகத்தின் காசோலை திரும்புதல் திட்டத்திற்கு ஏற்ப அனுமதிக்கப்படும். பொருத்தமான இடங்களில், வாடிக்கையாளர்களுக்கு உயர்-மதிப்பு தீர்வக (அதே நாளில் வரவு வைத்தல்) வசதி வழங்கப்படும்.

தீர்வகங்கள் அமைந்திராத மையங்களில் அமைந்துள்ள வங்கிக் கிளைகள், காசோலைகளை, அக்காசோலையைக் கொடுத்த வங்கிகளின் கவுண்டரிலேயே உள்ளூர் காசோலைகளை கொடுக்கும், மேலும் அந்த காசாக்கும் செயல் ஆணைகளை கூடிய விரைவில் வரவு வைப்பது அந்த வங்கியின் முயற்சியாகவே இருக்கும்.

2.2. வெளியூர் காசோலைகள்

வெளியூர் மையங்களில் உள்ள மற்ற வங்கிகளில் எடுக்கப்பட்ட காசோலைகள், சாதாரணமாக அம்மையங்களில் உள்ள வங்கிக் கிளைகள் வாயிலாகவே வசூலிக்கப்படும். அந்த வங்கிக்கு தனது சொந்த வங்கிக் கிளை இல்லாத இடத்தில், வசூலிக்கப்படுவதற்காக அந்த ஆவணம் நேரடியாக காசோலையைக் கொடுத்த வங்கிக்கே அனுப்பி வைக்கப்படும் அல்லது ஒரு பிரதிநிதி வங்கி வழியாக வசூலிக்கப்படும். இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படுகிற, நேஷனல் தீர்வக சேவைகள் (Reserve Bank of India) போன்ற வசூலிப்பு சேவைகள் இருக்கிற மையங்களில், வங்கி அச்சேவையையும் உபயோகித்துக் கொள்ளும்.

வெளியூர் மையங்களில் வங்கியின் சொந்தக் கிளைகளில் எடுக்கப்பட்ட காசோலைகள், கிளைகளுக்கு இடையே வழக்கத்திலுள்ள ஏற்பாடுகளை உபயோகித்து வசூலிக்கப்படும். ஒரு மத்திய செயல்முறை ஏற்பாட்டின் வாயிலாக இணைக்கப்பட்டு, தனது வாடிக்கையாளர்களுக்கு எனிவேர் பேங்கிங் சேவைகளை வழங்குகிற கிளைகள், நேர வரம்பிற்கு முன்பாக டெப்பாசிட் செய்ததும், அதன் கிளைகள் எதிலும் எடுத்ததுமான, வெளியூர் ஆவணங்களைப் பொருத்த வரையில், தமது வாடிக்கையாளர்களுக்கு அதே நாள் வரவு வசதியை வழங்கும்.

2.3 அயல்நாடுகளில் பணம் கொடுக்கக் கூடிய காசோலைகள்

வங்கிக்குக் கிளைச் செயல்பாடுகள் (அல்லது ஒரு இணைப்பு வங்கி வாயிலாக வங்கியியல் செயல்பாடுகள்) உள்ள அயல்நாட்டு மையங்களில் பணம் கொடுக்கக் கூடிய காசோலைகள், அந்த அலுவலகம் வாயிலாக வசூலித்துக் கொடுக்கப்படும். பிரதிநிதி வங்கிகள் இருக்கும் நாடுகளில் / மையங்களில், பிரதிநிதி வங்கிகளின் சேவைகள், உபயோகித்துக் கொள்ளப்படும். வங்கியோ அல்லது பிரதிநிதி வங்கியோ நேரடியாக இல்லாத மையங்களில் உள்ள அயல்நாட்டு வங்கிகள் கொடுத்த காசோலைகள், பிரதிநிதி வங்கிகளில் ஒன்றில் பராமரிக்கப்படுகிற வங்கியின் உரிய நாஸ்ட்ரோ (எமது) கணக்கில் செயல் ஆணைகளை வரவு வைக்குமாறு சொல்கிற அறிவுறுத்தலோடு, அவற்றைக் கொடுத்த வங்கிக்கே நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.

சில முக்கிய நாணயங்களுக்கான ஆற்றுமைக் (Cooling period) காலகட்டம் கீழே குறிப்பிடப்படுகின்றன:

ஆற்றுமைக் காலகட்ட நாட்கள்		
நாணயம்		ஆற்றுமைக் காலகட்ட - வேலை நாட்கள்
அமெரிக்க டாலர்	நியூயார்க்	6
அமெரிக்க டாலர்	நியூயார்க் அல்லாத தீர்வு	14
கிரேட் பிரிட்டன் பவுண்டு		10
யூரோ		10
அராப் எமிரேட்ஸ் தினார்		8
சிங்கப்பூர் டாலர்		21
கனடா டாலர்		21
பரிமாற்ற விகிதம்: ஆற்றுமைக் காலகட்டத்திற்குப் பிறகு வரவு செய்த நாளில் பொருந்துகிற விகிதம்		

2.4 உள்ளூர் / வெளியூர் காசோலைகள் / ஆவணங்களின் உடனடி வரவு

வங்கியோடு முன்னதாகவே ஏற்பாடு செய்துள்ள வாடிக்கையாளருக்கு வசூலிக்கும் ஆவணத்திற்கு உடனடி வரவு வசதி வழங்கப்படும். முறைப்படியான தீர்வகங்கள் இல்லாத மையங்களில், உள்ளூர்

காசோலைகளைப் பொருத்த வரையிலும், திருப்திகரமாக நடத்தப்படுகிற கணக்குகளுக்கு ரூ. 15000 வரையில், வெளியூர் காசோலைகள் / ஆவணங்களுக்கும், உடனடி வரவு வசதி கிடைக்குமாறு செய்யப்படும்.

இந்தக் கொள்கையின் கீழ், வரைவோலைகள், வட்டி / ஈவுத்தொகை அத்தாட்சிப் பத்திரங்கள் போன்ற முன்னதாகவே பணம் செலுத்திய ஆவணங்கள், காசோலைகள் போலவே நடத்தப்படும். வங்கி ஏற்கெனவே நிதிகளைப் பெற்றுக் கொண்டு விட்டதால், தனது சொந்தக் கிளைகளில் வங்கியால் கொடுக்கப்பட்ட காசோலைகள் / வங்கிக் காசோலைகள் (Banker's Cheques) போன்ற முன்னதாகவே பணம் செலுத்திய ஆவணங்களின் உடனடி வரவை வங்கி தாங்கிக் கொள்ளும்.

உடனடி வரவு வழங்கப்பட்ட காசோலையில் பணமில்லாமல் திரும்பி விடுகிற நிலையில், வங்கியில் அப்பணமில்லாமலிருந்த காலத்திற்கு வாடிக்கையாளரிடமிருந்து, தனிப்பட்ட வாடிக்கையாளருக்கு இசைவளிக்கப்பட்ட அதிகப்பற்று வரம்புகளுக்குப் பொருந்தக் கூடிய வட்டி விகிதத்தில், வட்டி வசூலிக்கப்படும்.

இந்தக் கொள்கையின் நோக்கத்திற்காக, ஒரு திருப்தியாக நடத்தப்பட்ட கணக்கு என்பது

a) குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பாகவே திறக்கப்பட்டு, கேஷ்யசி விதிகளுக்கு இணங்கி நடக்கிற ஒரு கணக்காகவே இருக்கும்.

b) அதன் நடத்தை திருப்திகரமாக இருந்திருந்து, எந்தவொரு ஒழுங்கற்ற வரவுசெலவுகளையும் வங்கி கண்டிருக்கவில்லை.

c) உடனடி வரவு வசதி செய்து தரப்பட்ட எந்தக் காசோலைகள் / ஆவணங்களும் நிதிசார்ந்த காரணங்களுக்காக பணம் கொடுக்காமல் திருப்பி அனுப்பப்பட்டிருக்கவில்லை

d) உடனடி வரவு வசதி கொடுத்த பிறகு காசோலை பணமில்லாமல் திருப்பி அனுப்பப்பட்டது உட்பட, கடந்த காலத்தில், முன்பணமாகக் கொடுக்கப்பட்ட எந்தத் தொகையையும் திரும்பப் பெறுவதில் வங்கி எந்தவொரு சிரமத்தையும் அனுபவித்திருக்கவில்லை.

கையிலிருந்து செலவழிக்கும் செலவுகளையும், தரவுகளையும், அவ்வப்போது முடிவு செய்யப்படும் விகிதத்தில் கொள்முதல் செய்கிற காசோலை மதிப்பில் வசூலித்துக் கொள்ளும். அப்படி விரிக்கப்படுகிற தரவு விகிதம், கட்டணங்கள் குறித்த பொதுவான அட்டவணை என்பதன் கீழ் பிரசுரிக்கப்படுகிறது.

2.5 உள்ளூர் / வெளியூர் காசோலைகளை கொள்முதல் செய்தல்

வாடிக்கையாளரால் வசூலித்துத் தருவதற்காக கொடுக்கப்படுகிற உள்ளூர் / வெளியூர் காசோலைகளை, முன்னமே செய்த ஏர்பாட்டிற்கு ஏற்ப, தனது சொந்த விருப்புரிமையின் பேரில், வங்கி கொள்முதல் செய்யலாம். கணக்கின் திருப்திகரமான நடத்தைக்கு அப்பால், அந்தக் காசோலையைக் கொள்முதல் செய்யும் வேளையில், காசோலையை கொடுத்த வங்கியின் நிலைப்படும், பரிசீலனைக்குரிய ஒரு காரணியாகவே இருக்கும்.

2.6 ஸ்பீடு கிளியரிங்:

இந்திய ரிசர்வ் வங்கி, வெளியூர் காசோலைகளை வசூலிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் கால அளவைக் குறைக்கும் நோக்கத்தில், “ஸ்பீடு கிளியரிங்” என்று அழைக்கப்படுகிறதோர் அமைப்பை அறிமுகம் செய்துள்ளது. ஸ்பீடு கிளியரின் என்பது, உள்ளூர் தீர்வு வாயிலாக வெளியூர் காசோலைகளை வசூல் செய்வதைக் குறிக்கிறது. வசூலிப்பு அடிப்படை வாயிலான வெளியூர் காசோலை வசூலிப்பு, காசோலையைக் கொடுத்த மையத்தைப் பொருத்து கிட்டத்தட்ட ஒன்று முதல் இரண்டு வார காலத்தில் இடம்பெறுகிறது. ஸ்பீடு கிளியரிங் என்பதன் கீழ், அது இரண்டு முதல் மூன்று வேலை நாட்களுக்குக் குறைக்கப்படும்.

தற்போது, ஆர்பிஐ வழங்குகிற ஸ்பீடு கிளியரிங் வசதியின் கீழ் 66 மையங்கள் உள்ளன. சிபிஎஸ்-எனேபிள் செய்த வங்கிக் கிளைகளில் பெற்ற, பரிவர்த்தனைக் குறியீடுகள் 10, 11 மற்றும் 13 கொண்டுள்ள காசோலைகள், ஸ்பீடு கிளியரிங் வசதியில் கொடுக்கப்படுவதற்கு தகுதியுடையவையாகும். ஸ்பீடு கிளியரிங் அமைப்பின் ஒரு பகுதியாக அல்லாத ஒரு வங்கி அல்லது வங்கிக் கிளையில் பெற்ற, பணக்கொடுப்பாணைகள், வரைவோலைகள், அரசாங்க ஆவணங்கள் மற்றும் காசோலைகள், ஸ்பீடு கிளியரிங் வசதியின் கீழ் வசூல் செய்யப்படுவதற்கு தகுதியற்றவை. புதிய தீர்வக அமைப்பு, டெப்பாசிட் செய்த கிளை இடத்திலேயே வெளியூர் காசோலைகளை தீர்வு செய்து கொள்ள வசதி செய்து கொடுக்கும், மேலும் சேரவேண்டிய மையத்திற்கு, அதாவது அந்த ஆவணத்தைப் பெற்றவர் தனது கணக்கைப் பராமரிக்கிற இடத்திற்கு, எவ்வித ஆவணங்களும் இயல்பு ரீதியாக செல்வதில்லை.

ஸ்பீடு கிளியரிங் மையங்களும், பங்கேற்கும் வங்கிக் கிளைகளின் விபரங்களும், ஆர்பிஐ வலைத்தளத்தில் கிடைக்கின்றன.

3. உள்ளூர் / வெளியூர் காசோலைகள் / ஆவணங்களை வசூலித்துத் தருவதற்கான கால அவகாசம் தீர்வகத்தில் அளிக்கப்படுகிற உள்ளூர் காசோலைகளைப் பொருத்த வரையில், தீர்வகத்தில் நிதிகளைக் கொடுத்துத் தீர்க்கும் நாளன்றே வரவு வைக்கப்படும், மேலும் நடப்பிலுள்ள காசோலை திரும்புதல் தீர்வக விதிகளுக்கு ஏற்பவே நிதிகளை எடுத்துக் கொள்வதற்கு கணக்கு வைத்திருப்பவர் அனுமதிக்கப்படுவார்.

உயர் மதிப்பு தீர்வகத்தில் அளிக்கப்படுகிற காசோலைகள் / ஆவணங்கள் (குறைந்த பட்சம் ரூ. 1 லட்சம் மதிப்புடையது அல்லது உள்ளூர் தீர்வகத்தால் தீர்மானிக்கப்படுகிறபடி) அதே நாளிலேயே வரவு வைக்கப்படும் (உயர் மதிப்பு / அதே நாள் தீர்வகத்தில் சேர்கிற பகுதிகளில் மட்டும் பொருந்தக் கூடியது).

நாட்டிற்கு உள்ளேயுள்ள மையங்களுக்கு வசூலிப்பதற்காக அனுப்பி வைக்கப்படுகிற காசோலைகள் மற்றும் மற்ற ஆவணங்களைப் பொருத்த வரையில் பின்வரும் கால விதிகள் பொருந்தும்:

- எந்தவொரு வங்கிக் கிளைகளிலும் டெப்பாசிட் செய்கிற, மாநிலத் தலைநகரங்களில் பணம் கொடுக்கக் கூடிய வெளியூர் காசோலைகள், அதிகபட்சம் 7 நாட்கள் காலகட்டத்திற்குள் வரவு வைக்கப்படும். டெப்பாசிட் செய்கிற இடம் மற்றும் பணம் கொடுக்கிற இடம் ஆகிய இரண்டிலும், குறுக்கிடுகிற விடுமுறை நாட்களைத் தவிர்த்து, நாட்களின் எண்ணிக்கை கணக்கிடப்படும்.
- முக்கிய நகரங்களில் உள்ள வங்கிகள் கொடுத்த காசோலைகள் (அவ்வப்போது வங்கியால் அடையாளம் காண்பிக்கப்படுகிறபடி) டெப்பாசிட் செய்த தேதியிலிருந்து அதிகபட்சம் 10 நாட்கள் காலத்திற்குள் வரவு வைக்கப்படும். டெப்பாசிட் செய்கிற இடம் மற்றும் பணம் கொடுக்கிற இடம் ஆகிய இரண்டிலும், குறுக்கிடுகிற விடுமுறை நாட்களைத் தவிர்த்து, நாட்களின் எண்ணிக்கை கணக்கிடப்படும்.
- மேலே சொன்னதைவிட மற்ற மையங்களில் உள்ள வங்கிகள் கொடுத்த காசோலைகள், டெப்பாசிட் செய்த தேதியிலிருந்து அதிகபட்சமாக 14 நாட்கள் என்ற காலத்திற்குள் வரவு வைக்கப்படும். டெப்பாசிட் செய்கிற இடம் மற்றும் பணம் கொடுக்கிற இடம் ஆகிய இரண்டிலும், குறுக்கிடுகிற விடுமுறை நாட்களைத் தவிர்த்து, நாட்களின் எண்ணிக்கை கணக்கிடப்படும்.

காசோலைகளை சீக்கிரமாகவே காசாக்கித் தருவதைக் கண்காணிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வங்கி எடுக்கும் மேலும் தாமதங்களோடு கூடிய எந்தவொரு காசாக்குதலும் பொதுப்படையானதாக ஆக்க முடியாது மேலும் ஒவ்வொரு நிலைக்குத் தகுந்த அடிப்படையில், அவற்றை துஷ்நிலை அடிப்படையில் முடிவு செய்வது அவசியமாகிறது. வங்கி அல்லது அதன் முகவர்கள் வெளியூர் காசோலை/காசோலைகளை தீர்வக / காசோலையைக் கொடுத்த வங்கிக்குக் கொடுத்திருக்கிற நிலைகளில், அதன் பிறகு, ஆர்பிஐ-ஆல் விதிக்கப்பட்டுள்ள கால வரம்புகளுக்கு ஏற்ப அவ்வாவணங்களை காசாக்கிக் கொடுப்பது காசாக்கித் தரும் வங்கியின் பொறுப்பாகவே இருக்கும். தீர்வக / காசோலை கொடுக்கிற வங்கியால் நியாயப்படுத்த முடியாத தாமதங்கள் எழுகிற நிலையில், அது போன்ற நிலையில் தாமதமாக காசாக்கித் தந்ததற்காக, வட்டி கொடுப்பதற்கான தகுதியை வங்கியே தீர்மானிக்கும்.

அந்நிய நாடுகளில் பெற்ற காசோலைகள், 'மிகச் சிறந்த முயற்சிகள்' அடிப்படையில் வசூலித்துக் கொடுப்பதற்காக ஏற்றுக் கொள்ளப்படும். பிரதிநிதி வங்கியோடு செய்து கொண்ட பிரத்தியேக வசூலிப்பு

ஏற்பாடு எதுவும் இருக்கிற நிலையில், உரிய நாடுகளுக்குப் பொருந்துகிற ஆற்றுமைக் காலகட்டங்களை கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகு, பிரதிநிதி வங்கியில் உள்ள வங்கியின் நாஸ்ட்ரோ கணக்கிற்கு செயல் ஆணைகளின் வரவில், அந்தத் தரப்பினருக்கு வரவு வைத்துக் கொடுக்கும்.

4. உள்ளூர் / வெளியூர் காசோலைகளின் தாமதமாக வசூலித்துக் கொடுத்ததற்கு வட்டி கொடுப்பது:

வங்கியின் இழப்பீட்டுக் கொள்கையின் ஒரு பகுதியாக, மேலே குறிப்பிட்ட காலகட்டத்தையும் தாண்டி (3 ஆம் குறிப்பு), வரவு வைப்பதில் தாமதம் ஏற்படும் நிலையில், வசூலிப்பு ஆவணங்களின் தொகைக்கு, வாடிக்கையாளருக்கு வங்கி வட்டி கொடுக்கும். அது போன்ற வட்டி, எல்லாவிதமான கணக்குகளிலும், வாடிக்கையாளர்களிடமிருந்து எவ்விதக் கோரிக்கையுமில்லாமலேயே கொடுக்கப்படும்.

மேலே 3 ஆம் குறிப்பிற்குக் கீழே குறிப்பிட்ட காலகட்டத்தையும் தாண்டி தாமதமாக வசூலித்துக் கொடுத்ததற்கான வட்டி, பின்வரும் விகிதங்களில் கொடுக்கப்படும்:

- உள்ளூர் / வெளியூர் காசோலைகளை வசூலித்துக் கொடுப்பதற்கு (3 ஆம் குறிப்பில்) குறிப்பிட்ட கால கட்டத்தையும் தாண்டி ஏற்பட்ட தாமத காலத்திற்கு சேமிப்பு வங்கி விகிதம்.
- 45 நாட்களுக்கும் மேலாக தாமதமாகிற இடங்களில், உரிய காலகட்டத்திற்கு, பருவ கால வைப்புநிதிக்குப் பொருந்துகிற விகிதத்தில் வட்டி கொடுக்கப்படும்.
- அசாதாரணமாக ஏற்படும் தாமதத்தின் நிலையில், அதாவது 90 நாட்களை மிஞ்சுகிற தாமதங்களின் நிலையில், உரிய பருவகால வைப்புநிதி விகிதத்திற்கு மேலே 2% விகிதத்தில் வட்டி கொடுக்கப்படும்.
- வசூலிக்கப்படுவதன் கீழ் உள்ள காசோலையின் செயல் ஆணைகள், வாடிக்கையாளரின் ஒரு அதிகப்பற்று / கடன் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டியிருந்த நிலையில், வட்டியானது, அந்த கடன் கணக்கிற்குப் பொருந்துகிற விகிதத்தில் கொடுக்கப்படும். அசாதாரண தாமதங்களைப் பொருத்த வரையில், கடன் கணக்கிற்குப் பொருந்துகிற வட்டி விகிதத்திற்கு மேலே 2% அளவில் வட்டி கொடுக்கப்படும்.

இந்தியாவிற்குள் வசூலித்துக் கொடுப்பதற்காக அனுப்பி வைக்கப்படுகிற ஆவணங்களுக்கு மட்டுமே, மேலே கொடுக்கப்பட்டபடி வட்டி கொடுப்பது பொருந்தும் என்பதைக் குறித்துக் கொள்ளலாம்.

5. வரும் வழியில் தொலைந்து போன காசோலைகள் / ஆவணங்கள் / தீர்வக நடைமுறையில் அல்லது பணம் கொடுக்கிற வங்கிக் கிளையில் பணமில்லாமல் திரும்பிய காசோலைகள்:

வசூலித்துத் தருவதற்காக ஏற்றுக் கொள்ளப்பட்டதோர் காசோலை அல்லது ஆவணம், வரும் வழியில் அல்லது தீர்வக நடைமுறையில் அல்லது பணம் கொடுக்கும் வங்கியின் கிளையில் தொலைந்து போகிற நிலையில், அப்படித் தொலைந்ததைத் தெரிந்து கொண்டதும், அவ்வங்கி உடனடியாக அதனை கணக்கு வைத்திருப்பவருக்குத் தெரியப்படுத்தி, கணக்கு வைத்திருப்பவர், காசோலை கொடுத்தவரிடம் அந்தக் காசோலைக்கு பணம் வினியோகிப்பதை நிறுத்துமாறும், கானாமல் போன காசோலைகள் / ஆவணங்களின் தொகையை வரவு வைக்காததன் காரணமாக அவரால் கொடுக்கப்பட்ட காசோலை பணமில்லாமல் திரும்பி விடாதபடி, அந்தக் காசோலைகளைக் குறித்து கவனமெடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ள வழி செய்யும். காசோலையைக் கொடுத்தவரிடமிருந்து ஒரு பதில் ஆவணத்தைப் பெற்றுக் கொள்வதில், வாடிக்கையாளருக்கு அனைத்து உதவிகளையும் வங்கி வழங்கும். அந்தக் காசோலை வங்கியே தொலைத்து விடுகிற பட்சத்தில், பணம் கொடுக்காமல் நிறுத்தச் செய்வதற்கு செலவேதும் ஆனால், அது வங்கியால் பார்த்துக் கொள்ளப்படும்.

வசூலித்துக் கொடுப்பதற்காக வாடிக்கையாளரால் டெப்பாசிட் செய்யப்பட்ட காசோலை, பணம் கொடுக்கிற வங்கியால் மதிப்பளிக்கப்படாத நிலையில், அப்படி பணம் கொடுக்காமல் திருப்பிக் கொடுக்கப்பட்ட ஆவணம், வங்கியின் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாடிக்கையாளரின் முகவரிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும். அதற்கான காசோலை திரும்பி வந்ததற்கான கட்டணங்கள், கட்டணங்கள் குறித்த பொதுவான அட்டவணையில் வரையறுக்கப்பட்டபடி வசூலித்துக் கொள்ளப்படும்.

வங்கியின் இழப்பீட்டுக் கொள்கைக்கு ஏற்ப, வரும் வழியில் காணாமல் போன ஆவணங்கள் தொடர்பாக, பின்வரும் வழியில் கணக்கு வைத்திருப்பவருக்கு வங்கி இழப்பீடு தரும்:

a) வசூலித்துத் தருவதற்கு விதிக்கப்பட்ட கால வரம்பைத் தாண்டியே (3 ஆம் குறிப்பில் குறிப்பிட்டுள்ளபடி) ஆவணம் காணாமற் போனது குறித்த தகவல் வாடிக்கையாளருக்குத் தெரிவிக்கப்படுகிற நிலையில், மேலே குறிப்பிட்ட விகிதங்களில், வசூலித்துத் தருவதற்காக குறிக்கப்பட்ட காலத்தைத் தாண்டிய காலகட்டத்திற்கு வட்டி கொடுக்கப்படும்.

b) பதில் ஆவணத்தை வழங்குவதற்கு கட்டணம் விதிக்கும் ஒரு வங்கி / ஸ்தாபனத்திலிருந்து தான் அந்த ஆவணத்தைப் பெற வேண்டியுள்ள நிலையில், பதில் காசோலை / ஆவணத்தைப் பெறுவதில் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட நியாயமான செலவுகள் எதற்கும், இரசீதை அளிப்பதன் பேரில் அவருக்கு வங்கி இழப்பீடு தரும்.

6. தவிர்க்க முடியாத இடையூறு

சில முன்காண முடியாத நிகழ்வு (குடிமக்கள் கொந்தளிப்பு, நாச வேலை, அல்லது மற்ற தொழிலாளர் அமளிகள், விபத்து, தீவிபத்து, இயற்கைப் பேரழிவுகள் அல்லது மற்ற 'கடவுளின் செயல்கள்', போர், வங்கியின் அல்லது அதன் பிரதிநிதி வங்கி (வங்கிகளின்) வசதிகளுக்கு சேதமேற்படுத்தல், வழக்கமான தகவல் தொடர்பு வழிகள் இல்லாமல் போவது போன்றவை உட்பட ஆனால் இவை மட்டும் என்றில்லாமல், வங்கியின் கட்டுப்பாட்டிற்கு அப்பால், குறிப்பிட்ட சேவை செய்து கொடுக்கும் அளவுகளுக்குள் தனது கடமையை ஆற்ற விடாமல் செய்கிற செயல்கள்) ஏற்படும் நிலையில், தாமதமாக வரவு வைத்துக் கொடுத்ததற்காக, வாடிக்கையாளருக்கு இழப்பீடு செய்து தர வங்கி பொறுப்புள்ளதாக இருக்காது.

7. உடனடி வரவு வசதி கொடுக்கப்பட்ட போது, பணமில்லாமல் திரும்பிய காசோலைகளில் வட்டி விதித்தல்: வங்கியால் உடனடி வரவு வசதி கொடுக்கப்பட்ட, வசூலித்துக் கொடுக்குமாறு அனுப்பி வைக்கப்பட்டதோர் காசோலை, பணம் கொடுக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிற பட்சத்தில், அந்த காசோலையின் மதிப்பு உடனடியாக கணக்கிலிருந்து கழிக்கப்படும். உடனடி வரவு வசதி கொடுக்கப்பட்ட தேதியிலிருந்து, ஒப்பந்தத் தேதி வரைக்கும், வாடிக்கையாளருக்கு வட்டி எதுவும் விதிக்கப்படாது.

காசோலையின் செயல் ஆணைகள் சேமிப்பு வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு, அதிலிருந்து பணம் எடுக்கப்படவில்லை என்றால், அந்தக் காசோலை பணமில்லாமல் திரும்பும் போது, அப்படி வரவு வைக்கப்பட்ட பணம், வட்டி கொடுக்கப்படுவதற்குத் தகுதியடையாது. அதிகப்பற்று / கடன் கணக்கிற்கு செயல் ஆணைகள் வரவு வைக்கப்பட்ட பட்சத்தில், வங்கியில் பணமில்லாத காரணத்தால் அந்தக் காசோலை / ஆவணம் பணம் கொடுக்கப்படாமல் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிற பட்சத்தில், வரவு வைத்த தேதியிலிருந்து அந்த வரவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் தேதி வரையான காலத்திற்கு, அந்த அதிகப்பற்று / கடனுக்குப் பொருந்துகிற வட்டி விகிதத்திற்கு மேலே 2% விகிதத்தில் வட்டி மீட்டெடுக்கப்படும்.